

PG-229

MCO-13

**M.Com. DEGREE EXAMINATION –
JUNE 2009.**

First Year

Commerce

(AY – 2004-05 batch onwards)

ADVANCED FINANCIAL ACCOUNTING

Time : 3 hours

Maximum marks : 75

PART A — (3 × 5 = 15 marks)

Answer any **THREE** questions.

1. Define Single entry system. Explain the defects of single entry system.

ஒற்றை பதிவுமுறை என்றால் என்ன? அதன் குறைபாடுகளை விவரி.

2. R, S and P are partners with capital Rs. 50,000, Rs. 30,000 and Rs. 20,000. They share profits in the ratio of 5 : 3 : 2. As from 1st January, 1999, S retires and the following revaluations were made :

- (a) Land and Building to be increased by Rs. 48,000.
- (b) Stock, furniture and machinery values to be reduced by Rs. 4,000, Rs. 1,000 and Rs, 4,600 respectively.
- (c) Create a reserve of Rs. 200 for doubtful debts.
- (d) Goodwill of the firm is agreed at Rs. 30,000.

Prepare S's account and find out the amount due.

R, S மற்றும் P ஆகியோர் ரூ. 50,000, ரூ. 30,000 மற்றும் ரூ. 20,000 லதனம் கொண்டுள்ள கூட்டாளிகள். அவர்கள் இலாபத்தை 5 : 3 : 2 என்ற விகிதத்தில் பங்கிட்டுக் கொண்டனர். 01.01.1999 அன்று S ஓய்வு பெறுகிறார். இதன் பொருட்டு பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டன.

(அ) நிலம் மற்றும் கட்டிடம் ரூ. 48,000 உயர்த்தப்பட வேண்டும்.

(ஆ) சரக்கு, மனைத்துணைப் பொருட்கள் மற்றும் இயந்திரம் ஆகியவற்றின் மதிப்பு முறையே ரூ. 4,000, ரூ. 1,000 மற்றும் ரூ. 4,600 என்ற தொகைக்கு குறைக்கப்பட வேண்டும்.

(இ) ஐயக்கடனுக்காக ரூ. 200 காப்பு உருவாக்கப்பட வேண்டும்.

(ஈ) கூட்டாண்மை நிறுவனத்தின் நற்பெயர் ரூ. 30,000மாக ஒத்துக் கொள்ளப்பட்டது.

S-ன் கணக்கை தயாரித்து அவருக்குரிய தொகையைக் கணக்கிடுக.

3. New ways Limited issues 1,000 6% debentures of Rs. 100 each. Give journal entries in each of the following cases.

- (a) The debentures are issued and redeemed at par.
- (b) They are issued at a discount of 6% but redeemable at par.
- (c) They are issued at a premium of 5% but redeemable at par.
- (d) They are issued at a discount of 4% but redeemable at premium of 5%.

நியூ வேய்ஸ் லிமிடெட் 1,000 6% கடன் பத்திரங்களை ரூ. 100 வீதம் வெளியிட்டது. கீழ் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களுக்கான குறிப்பேட்டு பதிவுகளை தருக.

- (அ) கடன் பத்திரங்கள் அதன் முகமதிப்பில் வெளியிட்டு, அதன் மதிப்பிற்கே திரும்ப பெறுகிறது.
- (ஆ) 6% தள்ளுபடியில் வெளியிட்டு, முகமதிப்பில் திரும்ப பெறுகிறது.
- (இ) 5% முனைமத்தில் வெளியிடப்பட்டு, முகமதிப்பில் திரும்ப பெறுகிறது.
- (ஈ) கடன் பத்திரங்கள் 4% தள்ளுபடியில் வெளியிடப்பட்டு 5% முனைமத்தில் திரும்ப பெறுகிறது.

4. From the following information of XYZ Bank Ltd. Prepare the Profit and Loss account for the year ended 31.3.2005.

	Rs.
Interest on loan	2,59,000
Interest on fixed deposit	2,75,000
Rebate on Bills discounted (31.3.2005)	49,000
Commission	8,200
Administrative expenses	54,000
Discount on bills discounted	1,95,000
Interest on overdraft	1,54,000
Interest paid on current accounts	42,000
Interest on cash credit	2,23,000
Rent and taxes	18,000
Director's fees	3,000
Audit fees	1,200
Interest on savings bank	68,000
Postage	6,000
Bad debts	40,000
Profit from previous year	1,20,000

Provide for income tax at 55%

Directors have recommended a dividend of Rs. 20,000 for the shareholders.

கொடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து XYZ என்ற வங்கியின் 31.3.2005ல் முடிவடைந்த ஆண்டிற்கான லாப நட்ட கணக்கை தயாரிக்கவும்.

	ரூ.
கடன் மீது பெறப்பட்ட வட்டி	2,59,000
நீண்ட கால வைப்பின் மீது செலுத்திய வட்டி	2,75,000
வட்டம் செய்த மாற்றுசீட்டின் மீதான தள்ளுபடி (31.3.2005)	49,000
தரகு பெற்றது	8,200
நிர்வாக செலவு	54,000
மாற்றுசீட்டின் மீது பெறப்பட்ட வட்டம்	1,95,000
மேல்வரைப் பற்றின் மீதான வட்டி	1,54,000
ரொக்கக் கடன் மீதான வட்டி	2,23,000
நடைமுறை கணக்கிற்கு செலுத்திய வட்டி	42,000
வாடகை, வரி	18,000
இயக்குநர் ஊதியம்	3,000
தணிக்கை கட்டணம்	1,200
சேமிப்பு வைப்பின் மீதான வட்டி	68,000
தபால் கட்டணங்கள்	6,000
வாராக்கடன்	40,000
சென்ற ஆண்டின் இலாபம்	1,20,000

வருமான வரி ஒதுக்கீடு இலாபத்தில் 55% செய்யப்பட வேண்டும்.
இயக்குநர் குழு இந்த ஆண்டு பங்குதாரர்களுக்கு ரூ. 20,000 பங்காதாயம் அளிப்பதென முடிவு செய்தது.

5. From the following information, calculate Goodwill on the following basis of

- (a) Super profit method
- (b) Capitalisation method
 - (i) Capital employed Rs. 6,00,000
 - (ii) Net profit for the last three years were Rs. 1,07,600, Rs. 90,700, Rs. 1,12,500.
 - (iii) Expected rate of return 12%
 - (iv) Proprietor's salary per year Rs. 12,000
 - (v) Assets Rs. 7,54,762 and current liabilities Rs. 31,329.

பின்வரும் விவரங்களிலிருந்து தொழில் நன்மதிப்பை

- (அ) மிகை இலாபம் மற்றும்
- (ஆ) பயன்படுத்திய முதல் அடிப்படையில் கணக்கிடுக.
 - (i) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ. 6,00,000
 - (ii) கடந்த ன்றாண்டுகளின் நிகர லாபம் ரூ. 1,07,600. ரூ. 90,700 மற்றும் ரூ. 1,12,500.
 - (iii) எதிர்பார்க்கப்படும் மீள் வரவு விகிதம் 12%.

(iv) உரிமையாளர் ஊதியம் ஆண்டுக்கு
ரூ. 12,000.

(v) சொத்துக்கள் ரூ. 7,54,762. நடைமுறைப்
பொறுப்புகள் ரூ. 31,329.

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR of the following.

6. Define Goodwill. What are the different methods of calculation of Goodwill?

நற்பெயர் என்றால் என்ன? நற்பெயர் கணக்கிடும் பலவகையான முறைகளை விளக்கவும்.

7. Prepare Trading, Profit and loss account and Balance sheet of Mr. Srikanth who keeps his accounts under single entry system. The abstract of

- (a) Balance sheet
- (b) Cash transactions
- (c) Other transactions of Mr. Srikanth are given as under.

(a) Balance sheet			
Liabilities	Rs.	Assets	Rs.
Sundry creditors	10,000	Bank	5,350
	0		
Bills payable	3,000	Stock in hand	19,700
			0

Capital (1.1.2003)	43,65	Sundry	13,00
	0	debtors	0
		Bills	5,000
		receivable	
		Furnitures	600
		Buildings	13,00
			0
	<u>56,65</u>		<u>56,65</u>
	0		0
	<u>0</u>		<u>0</u>

(b) Cash Transactions

	Rs.		Rs.
To balance b/d	5,350	By Drawings	8,520
To sundry debtors	40,400	By Trade creditors	28,100
To Bills receivable	14,000	By Bills payable	10,000
To commission received	2,500	By wages	13,000
To cash sales	9,600	By salary	7,500
To Balance c/d		By rent and tax	5,400
(Bank overdraft)	2,350	By insurance	900
		By direct expenses	350
		By advertisement	430
	<u>74,200</u>		<u>74,200</u>

(c) Other transactions :

Rs.	Rs.
-----	-----

Credit sales 64,400 Bills receivable received 14,000

Purchases 38,100 Bills payable received 9,500

The closing stock on 31.12.2003 is Rs. 24,000. Provision

for doubtful debts Rs. 1,500. Provide depreciation on

Buildings, furnitures by 5%. Outstanding expenses :

Wages Rs. 3,500, Salary

Rs. 1,500, Insurance Rs. 300 paid in advance.

Outstanding legal expenses Rs. 1,000.

புரீகாந் அவர்களின்

(அ) இருப்பு நிலைக் குறிப்பு

(ஆ) ரொக்க நடவடிக்கைகள்

(இ) இதர நடவடிக்கைகள் ஆகியவைகளின் சுருக்கம்.

(அ) இருப்பு நிலைக் குறிப்பு

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பற்பல கடனீந்தோர்	10,000	வங்கியியல் ரொக்கம்	5,350
			0
செலுத்த வேண்டிய		கையிலுள்ள சரக்கு	19,700
			00
உண்டியல்கள்	3,000	பற்பல கடனாளிகள்	13,000
	0		00
லதனம் (1.1.2003)	43,650	வரவுக்குரிய உண்டியல்கள்	5,000
			0
		மனைத்துணைப்	600
	9		

PG-229

	பொருள்கள்	
	கட்டிடங்கள்	13,000
		<u>00</u>
		56,6
		<u>50</u>

(ஆ) ரொக்க நடவடிக்கைகள்

	ரூ.	ரூ.
இருப்பு கி/கொ	5,350 ஸ்ரீகாந்தின் எடுப்புகள்	8,520
பற்பல கடனாளிகள்	40,400 வணிக கடனீந்தோர்	28,100
வ.உ. காசாக்கியது	14,000 செ.உ. பணம் செலுத்தியது	10,000
கமிசன் வாங்கியது	2,500 கூலி	13,000
ரொக்க விற்பனை	9,600 சம்பளம்	7,500
இருப்பு கி/இ	வாடகை மற்றும் வரி	5,400
(வங்கி அதிகப்பற்று)	2,350 ஈட்டுறுதி	900
	நேர்முக செலவுகள்	350
	விளம்பரம்	430
	<u>74,200</u>	<u>74,200</u>

(இ) இதர நடவடிக்கைகள்

	ரூ.	ரூ.
கடன் பேரில் விற்பனை	64,400	வ.உ. பெற்றது 14,000

கொள்முதல் 38,100 செ.உ. பெற்றது 9,500
 31.12.2003 அன்று இறுதி சரக்கு மதிப்பு ரூ. 24,000.
 ஐயக்கடனிற்காக ரூ. 1,500 ஒதுக்குக. கட்டிடங்கள்,
 மனைத்துணைப் பொருட்கள் மீது 5% தேய்மானத்திற்கு வகை செ
 ய்க.

கொடுபட வேண்டிய செலவினங்கள் : கூலி ரூ. 3,500, சம்பளம்
 ரூ. 1,500, ஈட்டுறுதி ரூ. 300 முன் கூட்டி
 செலுத்தப்பட்டுள்ளது. சட்டச் செலவுகள் ரூ. 1,000 கொடுக்க
 வேண்டியுள்ளது.

வியாபார கணக்கு, இலாப நட்ட கணக்கு மற்றும் இருப்பு நிலை
 குறிப்பை தயார் செய்யவும்.

8. X Ltd agreed to acquire the business of Y Ltd. as on
 31.3.2005. On which date the balance sheet of
 Y Ltd.

Liabilities	Rs.	Assets	Rs.
Capital (fully paid shares of Rs. 10 each)	6,00,00 0	Goodwill	1,00,00 0
		Land and buildin gs	3,00,00 0
General reserve	1,70,00 0	Plant	3,40,00 0
P & L a/c	1,10,00 0	Stock	1,68,00 0

6% debentures	1,00,00 0	Debtors	56,000
Creditors	20,000	Cash	36,000
	<hr/>		<hr/>
	10,00,0 00		10,00,0 00
	<hr/>		<hr/>

The consideration payable at X Ltd.

- (a) A cash payment of Rs. 2.50 for every share in Y Ltd.
- (b) Issue of 90,000 Rs. 10 shares at agreed value of Rs. 12.50 per share.
- (c) Issue of 7½% debentures of Rs. 1,00,000 at a premium of 20%. The directors of X Ltd. valued land and building at Rs. 4,00,000 and created provision of 5% debtors against doubtful debts. The expenses of liquidation of Rs. 6,000 were paid by X Ltd. Give ledger a/c in the books of Y Ltd. and opening entries in the books of X Ltd.

Y என்கிற நிறுமத்தை X என்கிற நிறுமம் 31.3.2005 அன்று எடுத்துக் கொள்கிறது. 31.3.2005 அன்று Y நிறுமத்தின் இருப்பு நிலை குறிப்பு பின்வருமாறு

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
லதனம் : (அனைத்தும் செலுத்தப்பட்டவை		நன்மதிப்பு	1,00,00 0
ரூ. 10 வீதம் ஒரு பங்கிற்கு)	6,00,00	நிலமும்	

	0		
பொதுக்காப்பு	1,70,00	கட்டிடமும்	3,00,00
	0		0
இலாப நட்டக் க/கு	1,10,00	பொறி	3,40,00
	0		0
6% கடன் பத்திரங்கள்	1,00,00	இறுதி	
	0		
கடனீந்தோர்	20,000	சரக்கிருப்	1,68,00
		பு	0
		கடனாளிக	56,000
		ள்	
		ரொக்கம்	36,000
	<u>10,00,0</u>		<u>10,00,0</u>
	00		00

Xலிட் கை மாறாக கொடுப்பது பின்வருமாறு :

(அ) ஒரு பங்கிற்கு ரூ. 2.50 வீதம் Yலிட் பங்குகளுக்கு பணம் செலுத்தப்பட்டது.

(ஆ) ரூ. 10 மதிப்புள்ள ரூ. 12.50 வீதம் ஒப்பந்த விலையுள்ள 90000 பங்குகள் விநியோகம் செய்யப்பட்டது.

(இ) ரூ. 1,00,000 மதிப்புள்ள 7½% கடன் பத்திரங்களை 20% முனைமத்திற்கு விநியோகிக்கப்பட்டது.

Xலிட் இயக்குநர்கள் நிலம், கட்டிடத்தை ரூ. 4,00,000க்கு மதிப்பீடு செய்தார்கள். வாராக் கடன் காட்டி கடனாளிகள் மீது 5% ஒதுக்கி உள்ளார்கள்.

கலைப்புச் செலவுகள் Xலிட் செலுத்தியது ரூ. 6,000.

Yலிட் ஏடுகளில் பேரேட்டுக் கணக்குகளையும் Xலிட் ஏடுகளில் குறிப்பேட்டுப் பதிவுகளையும் தருக.

9. From the following particulars of XY Bank Ltd. having its own premises prepare of Balance sheet in the prescribed form as on 31.12.2007 :

	Rs.
Authorised capital	40,00,000
Issued and paid up capital (4,00,000 shares of Rs. 10 each Rs. 5 paid up)	20,00,000
Investments	70,00,000
Bills discounted	1,50,00,000
Profit & loss a/c Cr.	8,50,000
Endorsement on bills for collection	1,00,000
Liability for customers acceptance	50,00,000
Money at call and short notice	90,00,000
Cash in hand	20,00,000
Cash with RBI	40,00,000
Reserve	30,00,000

Telegraphic transfer payable	8,00,000
Bank drafts payable	12,00,000
Short loans	40,000
Rebate on bills discounted	10,000
Acceptance for customers	50,00,000
Loans and advances	1,00,00,000
Cash credit	1,00,00,000
Overdraft	10,00,000
Current deposit account	5,60,00,000
Investment Fluctuation Fund	1,00,000
Bills for collection	1,00,000
Letters of credit	5,00,000
Cash with SBI	40,00,000
Building	10,00,000

பின்வரும் விபரங்களிலிருந்து சொந்தமான இருப்பிடம் கொண்ட XY வங்கியின் 31.12.2007ல் இருப்பு நிலைக் குறிப்பை தயாரிக்க.

	ரூ.
அங்கீகரிக்கப்பட்ட முதலீடு	40,00,000
வெளியிடப்பட்ட செலுத்தப்பட்ட முதல் (4,00,000 பங்குகள் ரூ. 10 வீதம் ரூ. 5 செலுத்தப்பட்டது)	20,00,000
முதலீடுகள்	70,00,000

தந்தி வழி மாற்றம் நிலுவை	8,00,000
வங்கி வரை ஓலை செலுத்த வேண்டியது	1,20,000
குறுகிய கால கடன்	40,000
வட்டஞ் செய்த உண்டியல் வெகுமதி	10,000
வட்டஞ் செய்த உண்டியல்	1,50,00,000
இலாப நட்ட (வரவு)	8,50,000
வசூலிக்கும் உண்டியல் புறக்குறிப்பு	1,00,000
வாடிக்கையாளர் ஏற்புக்கான பொறுப்புகள்	50,00,000
அழைப்பு குறுகிய கால பணம்	90,00,000
கையிருப்பு ரொக்கம்	20,00,000
RBI-ன் ரொக்கம்	40,00,000
காப்பு	30,00,000
வாடிக்கையாளர் ஏற்பு	50,00,000
கடன் முன் பணம்	1,00,00,000
ரொக்க கடன்	1,00,00,000
மேல்வரைப்பற்று	10,00,000
நடப்புக் கணக்கு	5,60,00,000
முதலீட்டு மாறுபடும் நிதி	1,00,000
வசூலிக்கும் உண்டியல்	1,00,000
கடன் கடிதம்	5,00,000
SBI-ல் ரொக்கம்	40,00,000
கட்டிடம்	10,00,000

10. The following figures relate to Life Insurance Corporation for the year ended 31.3.2006. Prepare the Revenue A/c.

	Rs.
Claims	39,000
Management expenses	14,000
Director's fees	4,000
Audit fees	3,000
Medical expenses	500
Agent commission	5,000
Depreciation	4,000
Bonus in reduction of premium	1,500
Consideration for annuities granted	16,500
Surrenders	9,000
Premia	1,51,000
Life fund (1.4.2005)	11,50,000
Interest received	40,000
Rent received	10,000
Claims cancelled	500
Annuities	1,500

Note :

- (a) Premium outstanding Rs. 9,000
- (b) Claims outstanding Rs. 3,000.

கீழ்க்கண்ட விவரங்கள் 31.3.2006ல் ஆயுள் காப்பீடு கழகத்தைச் சேர்ந்தது. வருவாய் கணக்கைத் தயாரிக்கவும்.

	ரூ.
உரிமை கோரிக்கைகள்	39,000
நிர்வாக செலவுகள்	14,000
இயக்குநர் கட்டணம்	4,000
தணிக்கை கட்டணம்	3,000
மருத்துவ செலவுகள்	500
முகவர் கழிவு	5,000
தேய்மானம்	4,000
மேலாதியம், சந்தா தொகைக்கானக் கழிவு	1,500
ஆண்டுத் தொகை அளித்தற்கான மறுபயன்	16,500
சரண் மதிப்பு	9,000
சந்தா தொகை	11,50,000
ஆயுள் நிதி (1.4.2005)	1,51,000
வட்டி பெற்றது	40,000
வாடகை பெற்றது	10,000
உரிமை கோரிக்கைகள் நீக்கியது	500
ஆண்டுத் தொகை	1,500

குறிப்பு :

(அ) வெளி நிற்கும் சந்தா ரூ. 9,000

(ஆ) உரிமை கோரிக்கைகள் ரூ. 3,000.

11. T.V. Ltd. went into voluntary liquidation on 30th April 1998. The position on that date was as under :

	Rs.		Rs.
Share capital		Machinery	80,000
(5000 shares of		Other fixed	
Rs. 80 paid up	4,00,000	assets	2,60,000
Loans (secured by mortgage of		Stock	1,05,000
machinery)	1,00,000	Debtors	1,00,000
Unsecured loans		Loans	40,000
and liabilities		Cash	5,000
(including preferential		Profit and loss a/c	1,10,000
dues Rs. 10,000)	<u>2,00,000</u>		
	<u>7,00,000</u>		<u>7,00,000</u>

Machinery was realised by the secured creditors for Rs. 1,20,000. Other fixed assets fetched Rs. 40,000. Debtors Rs. 20,000 and stock Rs. 10,000. Loans were wholly bad. The liquidator is entitled to a fixed remuneration of Rs. 1,000 plus 2% of the amount paid to unsecured creditors. The liquidator's out of pocket expenses amounted to Rs. 1,000. Show the liquidator's statement of account.

டி.வி. லிமிடெட் 30 ஏப்ரல் 1998 அன்று தன் விருப்பமாக கலைக்கப்பட்டது. அப்போதைய இருப்பு நிலைக் குறிப்பு தரப்பட்டுள்ளது.

	ரூ.		ரூ.
பங்கு லதனம்		இயந்திரம்	80,000
(5000 பங்குகள் ரூ. 100		பிற நிலையான	
ரூ. 80 செலுத்தப்பட்ட பங்குகள்	4,00,000	சொத்துகள்	2,60,000
கடன் (இயந்திரம் பிணை		சரக்கு	1,05,000
கடனாக வைத்து பெற்றது)	1,00,000	கடனாளிகள்	1,00,000
பிணையமற்ற கடன்		கடன்கள்	40,000
மற்றும் பொறுப்புகள்		ரொக்கம்	5,000
(முன்னுரிமைக் கடன்		இலாப நட்ட க/கு	1,10,000
ரூ. 10,000 உட்பட)	2,00,000		
	<u>7,00,000</u>		<u>7,00,000</u>

இயந்திரம் ரூ. 1,20,000க்கு பிணைய கடனாளிகளால் விற்கப்பட்டது. பிற நிலையான சொத்துகள் ரூ. 40,000க்கும் கடனாளி ரூ. 20,000 மற்றும் சரக்கு ரூ. 10,000க்கும் விற்கப்பட்டது. கடன்கள் முழுவதும் வாராக் கடனாக கருதுக. கலைப்பாளர் ரூ. 1,000 நிலையான ஊதியமாகவும்,

பிணையமற்ற கடனாளிகளுக்கு கொடுக்கப்படும் தொகையில் 2%ம் பெற உரிமையாகிறார். கலைப்பு செலவு ரூ. 1,000. கலைப்பாளரின் கணக்கினை தயாரிக்கவும்.

12. The following is the balance sheet of X,Y and Z as at 30.12.2004.

Liabilities	Rs.	Assets	Rs.
Capitals :		Plant and	
X	75,000	Machiner	50,000
Y	22,500	y	
Z	67,500	Land and	
		Building	1,00,00
			0
Y's loan	13,000	Stock	20,000
Creditors	62,000	Debtors	70,000
	<hr/>		<hr/>
	2,40,000		2,40,00
	<hr/>		<hr/>
			0

Firm dissolved on the above date and assets are realised as follows :

	Rs.
I Realisation	45,000
II Realisation	1,09,500
III Realisation	70,500

Prepare a statement showing how the distribution should be made.

30.12.2004 அன்று X, Y மற்றும் Z-ன் இருப்பு நிலை குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
முதல் :		இயந்திரம் மற்றும்	
X	75,000	தளவாடம்	50,000
Y	22,500	கட்டிடம் மற்றும்	
Z	67,500	நிலம்	1,00,00 0
Y-யின் கடன்	13,000	சரக்கிருப்பு	20,000
கடனீந்தோர்	62,000	கடனாளிகள்	70,000
	<hr/>		<hr/>
	2,40,000		2,40,00 0
	<hr/>		<hr/>

மேற்கண்ட நாளில் நிறுவனம் கலைக்கப்பட்டு, சொத்துகள் பின்வருமாறு பணமாக்கப்பட்டது.

ரூ.

முதல் தவணை 45,000

இரண்டாவது தவணை 1,09,500

ன்றாவது தவணை 70,500

பெற்ற தொகைகள் எவ்வாறு பகிர்ந்து அளிக்கப்பட்டன என்பதனை காட்டவும்.

HowToExam.com